



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர்சாலை, (ஆலையம்மன்கோவில் அருகில்), எல்டாம்ஸ்ரோடுசந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை-600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள் – 05.11.2020

முன்னிலை

**திரு.ச.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண்.SA 3671/D/2019

திரு.ஆர். பிச்சையா

... மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர்/
மாவட்டக்கல்வி அலுவலர்,
மாவட்டக்கல்வி அலுவலகம்,
தென்காசி மாவட்டம்.

... பொதுஅதிகார அமைப்பு

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	16.02.2019
பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்	06.03.2019
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல் முறையீட்டு மனுவின் நாள்	11.03.2019
முதல் மேல் முறையீட்டு அலுவலர் பதில் அளித்த நாள்	26.03.2019
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல் முறையீட்டு மனுவின் நாள்	23.04.2019

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (22.10.2020) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனுதாரரின் மனுவில் தொலைபேசி / அலைபேசி எண் குறிப்பிடப்படாததால் இன்றைய விசாரணையில் அவரை தொடர்புகொள்ள இயலவில்லை. பொதுத் தகவல் அலுவலர் திரு.மா.செந்தூரப்பாண்டி, மாவட்டக்கல்வி அலுவலர் (பொறுப்பு), தென்காசி மாவட்டம் இன்றைய தொலைபேசி விசாரணையில் பங்கேற்றார்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் தென்காசிமாவட்டம், மாவட்டக்கல்வி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், பண்பொழி ஆர்.கே.வி. நடுநிலைப்பள்ளி நிர்வாக மாற்றம் தொடர்பான திருநெல்வேலி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலக கோப்பு மூ.மு.1915/ஆ2/2018, நாள் 24.05.2018ன் அனைத்து பக்கங்களின் நகல், 12.07.2018க்குப் பின்னர் கல்விக்குழு தீர்மானம் ஏதாவது ஆர்.கே.வி நடுநிலைப்பள்ளி செயலரால் தங்களது அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதா? அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டிருப்பின்

அதன் நகல் குறித்த முழுவிவரம், உள்ளிட்ட விவரங்களை மொத்தம் மூன்று இனங்களில் ஆவண நகல்கள் மற்றும் தகவல்களாக வழங்கக் கோரியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (05.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர் மனுதாரர் கேட்டுள்ள தகவல்கள் பொது அதிகார அமைப்பின் வசம் இல்லையென்றும், அத்தகவல்கள் அனைத்தும் பழைய திருநெல்வேலி மாவட்டம், மாவட்டக்கல்வி அலுவலகத்தில் இருப்பதாகவும், தற்போது அந்த அலுவலகம் சங்கரன்கோவில் மாவட்டக்கல்வி அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது என்றும், சங்கரன்கோவில் மாவட்டக்கல்வி அலுவலகத்திலிருந்து இதுவரை மனுதாரர் கேட்டுள்ள பள்ளி சம்பந்தமான ஆவணங்கள் அனைத்தும் தென்காசி மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு மாற்றி அனுப்பி வைக்கப்படவில்லை என்றும், அவ்வாவணங்கள் கிடைக்கப்பெற்ற உடன் மனுதாரருக்கு அவர் கோரிய தகவல்களை வழங்குவதாக பொதுத்தகவல் அலுவலர் தெரிவித்தார்.

5. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையின் முடிவில், மனுதாரரின் மனுவில் கோரிய பள்ளி சம்பந்தப்பட்ட ஆவணங்கள், சங்கரன்கோவில் மாவட்டக்கல்வி அலுவலகத்திலிருந்து தென்காசி மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்றவுடன் மனுதாரருக்கு உரிய தகவல்களை காலதாமதமின்றி பதினைந்து நாட்களுக்குள் வழங்க தென்காசி மாவட்டக்கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டு, இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக் கொள்கிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்குஎண்.SA 3671/D/2019

பெறுநர்

பொதுஅதிகாரஅமைப்பு:-

பொதுத் தகவல் அலுவலர்/
மாவட்டக் கல்வி அலுவலர்,
மாவட்டக் கல்வி அலுவலகம்,
தென்காசி மாவட்டம் - 627 811.

மனுதாரர்:-

திரு.ஆர்.பிச்சையா,த/பெ.ஆர்.இராமச்சந்திரன்,
எண்.7/2, கணக்கப்பிள்ளைதெரு,
பண்பொழி - 627 807.
தென்காசிமாவட்டம்.